[1973 பிப்ரவரி 7

மேற்பார்வை பொறியாளர் அலுவல்கள்

* 54 வினு—திரு. பி. எஸ். மணியன் : மாண்புமிகு பொதுப் பணித்துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினுக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) நெடுஞ்சாலைத் துறையில் மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் மதுரை மாவட்டத்துக்குத் திருச்சியிலும், இராமநாத புரம் மாவட்டத்துக்குத் திருநெல்வேலியிலும் அமைக்கப் பட்டுள்ளதா?

(இ) ஆம் எனில், இவ்விரு மாவட்டங்களுக்கும் பொதுவாக அவைகளை மதுரையில் ஏற்படுத்தும் செயற்குறிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளதா?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : (அ) ஆம்.

(இ) இல்லை.

திரு. பி. எஸ். மணியன் : இந்த நெடுஞ்சாலைத் துறையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மேற்பார்வைப் பொறியாளர் நியமிக்கும் உத்தேசம் அரசுக்கு உண்டா?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மேற்பார்வைப் பொறியாளர் நியமிக்கின்ற குறிப்பு எதுவும் அரசின் பரிசீலனையில் இப்பொழுது இல்லை.

மாம்பழ ஏற்றுமதி

* 55 வினு—திரு. என். கிட்டப்பா : மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினுவுக்கு விடையளிப்பாரா—

1971-72-ல் தமிழ்நாட்டிலிருந்து இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மாம்பழத்தின் மதிப்பு என்ன?

மாண்புமிகு திரு. அ. பெ. தர்மலிங்கம் : 1971-72 ஆம் ஆண்டில் 31—5—1971-ல் ஒரே ஒரு முறை தான் 584 கிலோ கிராம் எடையுள்ள மாங்கனி சென்னையிலிருந்து விமானமூலம் இலண்டன் மாநகருக்குச் சோதனைக்காக மாநில வர்த்தகக் கழகத்தின் மூலம் அனுப்பப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 2,246-63 ஆகும். இம் மாங்கனிகள் ஆந்திர மாநிலத்தில் விளைந்தவையாகும்.

1973 பிப்ரவரி 7]

திரு. என். கிட்டப்பா : தலைவர் அவர்களே, மாம்பழத்தின் ருசியினை . . .

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் : கேள்வியைக் கேளுங்கள்.

திரு. என். கிட்டப்பா : குறுக்கீடு இருக்கிறது. அங்கத்தினர் என்னைப் பார்த்துப் பேசுகிறார். . .

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் : கேள்வியைக் கேளுங்கள்.

திரு. என். கிட்டப்பா : நான் கேட்கவில்லை.

திரு. கே. டி. கே. தங்கமணி : இந்தியாவிலிருந்து இந்தோ-சைனா போன்ற நாடுகளுக்கு மாம்பழம் ஏற்றுமதி ஆகிறது. வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாவது பம்பாயிலுள்ள அல்பங்கா மாம்பழம் தான் அதிகமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. சேலத்தில் குண்டு மாம்பழம் அதிகமாக உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அரசுக்கு நோக்கம் இருக்கிறதா?

மாண்புமிகு திரு. அ. பெ. தர்மலிங்கம் : இந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகும் மாம்பழங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு அதிகமாக இல்லை. இருப்பினும், மாம்பழப் பருவத்தில் மாம்பழங்கள் பம்பாய், டெல்லி, கல்கத்தா போன்ற முக்கிய நகரங்களுக்கு மட்டும் அனுப்பப்படுகின்றன. இதற்குத் தனியாக எந்தத் திட்டமும் இல்லை. பழ அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் (தோட்டக் கலை அபிவிருத்தித் திட்டம்) திராட்சை பயிரிட, ஒரு ஏக்கருக்கு ரூ. 1,500 வீதம் ஒரு நபருக்கு ரூ. 6,000-க்கு மேற்படாமலும், மற்றப் பழங்கள் பயிரிட, ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 300 வீதம் ஒரு நபருக்கு ரூ. 2,000-க்கு மேற்படாமலும் நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படுகின்றன. 1970-71-ம் ஆண்டில் ரூ. 7.12 லட்சம் நீண்டகாலக் கடனாக இந்தத் திட்டத்திற்கு வழங்கப் பட்டிருக்கிறது.

திரு. மா. சுப்பிரமணியன் : மாம்பழச் சார் டின்களில் பாக் செய்யப்பட்டு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறதா?

[1973 பிப்ரவரி 7

மாண்புமிகு திரு. அ. பெ. தர்மலிங்கம் : மாம்பழச் சார் ரஷ்யா, மடகாஸ்கருக்கு அனுப்பப்படுகிறது. மாம்பழத் தூள் அமெரிக்காவில் நியூயார்க் நகரத்திற்கு அனுப்பப்படுகிறது. மாம்பழத் துண்டுகள் (ஸ்லைஸஸ்) இங்கிலாந்துக்கு அனுப்பப்படுகிறது.

திரு. கா. வேழவேந்தன் : நம்முடைய நாடு வெப்ப நாடு. நம்முடைய நாட்டில் வேனிற்காலத்தில் பழுக்கும் மாங்கனிகளுக்குக் குளிர் நாடுகளில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது. காஷ்மீரில் அரசாங்கம் இதற்காக ஒரு சிறப்புத் திட்டம் வகுத்து மேலைநாடுகளுக்கு அனுப்புகிறார்கள். நாமும் அதைப் போலவே அனுப்புவதற்குத் தமிழ் நாட்டில் ஒரு சிறப்புத் திட்டம் உருவாக்க அரசு முன் வருமா?

மாண்புமிகு திரு. அ. பெ. தர்மலிங்கம் : தற்பொழுது இல்லை.

திருமதி ஜோதி வெங்கடாசலம் : தலைவர் அவர்களே, மாம்பழங்கள் அயல்நாடுகளில் அதிகப்படியாகத் தேவைப்படுகின்றன. அதனால் நமக்கும் வெளிநாட்டு செலாவணி அதிகமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. சாலப்பாடு மாம்பழம் வேலூரில் அதிகமாக விளைகிறது. அது நல்ல ருசியுள்ள பழமாக இருப்பதினால், அதிகப்படியாக தேவைப்படுகிறது. அது மாத்திரம் அல்ல. அல்பங்கா பழம் கன்யாகுமாரியிலுள்ள ஃப்ரூட் ரிசர்ச் ஃபார்மில் ரிசர்ச் செய்யப்பட்டு, அதிகப்படியாக நம்முடைய நாட்டில் உற்பத்தி செய்து, ஆந்திராவிலிருந்து மட்டுமல்லாமல், நம்முடைய மாநிலத்திலிருந்து மாம்பழங்களை அதிகமாக ஏற்றுமதி செய்வதற்கு அரசு முன் வருமா?

மாண்புமிகு திரு. அ. பெ. தர்மலிங்கம் : கன்யாகுமரியில் 3,329 ஏக்கரில் மாம்பழம் பயிரிடப்படுகிறது. பல்வேறு பழங்களை ஒட்டுச்சேர்த்து இப்பொழுது பரிசிலனை செய்யப்படுகிறது. இஸ்ரேல், அமெரிக்க ஐக்கிய நாடுகள், பார்மோசா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து மாம்பழம் மிகுந்த அளவில் லண்டன் மார்க்கெட்டுக்குக் கொண்டுவரப்படுகின்றன. அதனால் அங்கு நிறைய போட்டி உள்ளது. வெளிநாட்டு வியாபாரிகள் பழத்திற்குரிய தொகையை பழத்தை வாங்குவோர்களுக்கு விற்றபின்பே செலுத்துவதால், அந்நாடுகளுக்கு அனுப்பப்படும் மாம்பழங்களுக்கு உரிய தொகையும் ஏற்றுமதிச் செலவும் முற்றும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்பொழுது இல்லை.

1973 பிப்ரவரி 7]

THIRU B. VENKATASWAMY : Sir, the Hon. Minister has stated that there is no Horticulture Department in Tamil Nadu. In the Mysore State, they are having a separate Horticulture Department and consequently they are developing Horticulture in their State. So, may I know whether this Government will constitute a separate Horticulture Department so that we can produce more fruits in our State and export them to other countries?

மாண்புமிகு திரு. அ. பெ. தர்மலிங்கம் : தலைவரவர்களே, தனி யாகத் தொடங்குவதற்குத் திட்டம் இல்லை. பழவகைகள் பயிரிடு வதை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங் களிலும் ஆக 29,846 ஹெக்டேர்கள் பரப்பில் பயிரிடப்பட்டு வருகின்றன. அவர்களுக்குக் கடன் உதவி செய்யப்படுகிறது.

திரு. கே. ஏ. வகாப் : வடார்க்காடு மாவட்டத்திலும் சேலம் மாவட்டத்திலும் இப்போது மாம்பழம் பற்றுக்குறையாக இருக்கிறது. அதனால் வேலூரிலுள்ள பழம் பதனிடும் ஆலை செயல்படவில்லை. இப்போது அரசாங்கம் இந்த பழங்கள் பயிரிடு கிறவர்களுக்குக் கொடுக்கின்ற கடன் தொகை குறைவாக இருக்கிறது. பழம் பயிரிடுவோரை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் அளவில் கடனாகவும், மானியமாகவும் கொடுத்து, இந்தத் திட்டத்தைத் தீவிரப்படுத்தி பழங்களை ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணியும் ஈட்ட அரசாங்கம் முன்வருமா ?

மாண்புமிகு திரு. அ. பெ. தர்மலிங்கம் : வடார்க்காடு மாவட்டத்தில் 4,483 ஹெக்டேர்களில் இந்த மரங்கள் பயிரிடப் பட்டு, பழங்கள் கிடைக்கின்றன. கனம் உறுப்பினர் அவர்கள் சொன்னது போல பழம் பதனிடும் ஆலை நிறுத்தப்பட்டதற்குக் காரணம் போதிய பழம் கிடைக்காததால் அல்ல ; தொழில் நுட்ப உதவியாளர்கள் கிடைக்காததால் தான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

THIRU K. S. KOTHANDARAMIAH : Sir, the Hon. Minister for Agriculture has stated that we are exporting a lot of mangoes to foreign countries. May I know whether the foreign countries purchase mangoes for daily consumption, that is for eating, or for extraction of juice on a commercial basis?

மாண்புமிகு திரு. அ. பெ. தர்மலிங்கம் : தலைவரவர்களே, நம்முடைய நாட்டைப் பொறுத்தவரையிலே, பழமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. நான் முதலிலே சொன்னமாதிரி, வெளிநாடுகளுக்கு—ரஷியாவுக்கு மாம்பழ ரசம் தான் அனுப்பப்படுகிறது.

திருமதி த. ந. அனந்தநாயகி : வேலூரிலே இருக்கின்ற பழம் பதனிடும் ஆலைக்குப் பழம் நிறையக் கிடைக்கிறது, வேறு ஏதோ ஒன்றுதான் கிடைக்கவில்லை என்று அமைச்சரவர்கள் சொன்னார்கள். அது என்ன என்று விளக்குவார்களா?

மாண்புமிகு திரு. அ. பெ. தர்மலிங்கம் : தொழில் நுட்ப உதவியாளர்கள் என்று சொன்னேன். அவர்களுக்குப் புரியும்படி ஆங்கிலத்தில் சொல்வதானால் 'டெக்னிக்கல் அசிஸ்டன்ட்ஸ்' என்பதாகும்.

திருமதி ஜோதி வெங்கடாசலம் : சார், கவர்ன்மென்ட் ஆஃப் இந்தியா ஃபுட் மார்க்கெட்டிங் டெக்னிக்கல் லைனில் Prescribed qualification தேர்ச்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள். நம்முடைய தமிழ்நாட்டுக்கு அவர்களுடைய சேவையை lend செய்யும்படி இந்த அரசாங்கம் கோருமா?

மாண்புமிகு திரு. அ. பெ. தர்மலிங்கம் : அதுபற்றிப் பரிசீலிக்கலாம்.

Fair Price Shops

* 56 *Q.*—THIRU N. K. PALANISWAMY : Will the Hon. the Minister for Food be pleased to state the number of fair price shops opened during 1972 in Madras and in Coimbatore?

மாண்புமிகு திரு. மன்னை ப. நாராயணசாமி :

சென்னை மாநகர்	541
கோயம்புத்தூர்	229

(வழக்கமாக அரிசி வழங்கப்பட்டு வரும் கோயம்புத்தூர், சிங்காநல்லூர் நகராட்சிப் பகுதிகள், பேரூர் ஊராட்சி ஒன்றியப் பகுதி உட்பட)